

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

தேயிலை சக்தி நிதியத்தின் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைளிற்குரிய தகவல்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்காக தகவல்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2018 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டம், 2000 இன் 47 தேயிலை சக்தி நிதிய சட்டத்தின் மற்றும் 1971 இன் 38 இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக நான் அபிப்பிராயமொன்றை வெளியிடவில்லை. இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களின் காரணமாக இந்த நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வு அபிப்பிராயமொன்றிற்கான அடிப்படையொன்றை வெளியிட போதிய மற்றும் பொருத்தமான கணக்காய்வு சான்றுகளை பெற்றுக் கொள்ள என்னால் முடியவில்லை.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் மறுக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள்

போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிதியம் இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா,
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமத்துடனான தொடர்புடன் கூடிய இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 20 இன் 12 பந்திக்கு மாற்றமாக நிதியத்திற்கு 1998 ஆண்டு முதல் 2004 ஆண்டு வரை தேயிலை தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்காக கிடைத்திருந்த ரூபா 437,505,030 ஆன திறைசேரி மானியமானது நிலையான சொத்து மற்றும் செயற்பாட்டு செலவிற்காக பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக திட்டவட்டமாக இணங்காணாது 2012 ஆண்டு முதல் 10 ஆண்டுகளில் காலக்கழிவு செய்யும் அடிப்படையில் மீது ஓராண்டிற்கு ரூபா 43,750,503 வீதம் காலக்கழிவு செய்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்	தேயிலை சக்தி நிதிய சொதுக் கொள்வனவு மற்றும் நிர்மாணப் பணிகள் 2000, 2001 மற்றும் 2002 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொது திறைசேரி மூலம் வழங்கியுள்ள ரூபா 437.50 மில்லின் நிதிஏற்பாடு எந்த சொத்தை கொள்வனவு செய்ய / நிர்மாணிக்க அல்லது நவீனமாயமாக்க பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பான அறிக்கை தற்போது தேயிலை சக்தி நிதியத்திடம் இல்லை.	திறைசேரி மானியமானது நிலையான சொத்து மற்றும் செயற்பாட்டு செலவிற்காக பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக திட்டவட்டமாக இணங்கண்டு சொதுக் கொள்வனவிற்கு/நிர்மாணத்திற்கு/நவீனமாயமாக்களிற்கு பயன்படுத்தி

பிரகாரம்	ஆண்டிற்குரிய	எவ்வாறாயினும்	இறுதிக்	மானிய
நிதிக்கூற்றுக்களில்	பிறப்போடப்பட்ட	கணக்கறிக்கை	பிரகாரம்	பெறுமதியை
வருமானமாக இனங்கண்டுள்ள ரூபா		குறித்த	சொத்துக்கள்	இலங்கை
43,750,503 தொகை பெறுமதியின்		பெறுமானத்	தேய்விடப்பட்ட	கணக்கீட்டு நியமம்
சரியான தன்மையை உறுதி சேய்து		ஆண்டுடன்	தொடர்புடைய	20 பிரகாரம்
கொள்ள முடியவில்லை.		விபரங்கள் மாத்திரம் தற்போது	நிதியத்திடம்	காலக் கழிவு
		காணப்படுகின்றது.		செய்து கணக்கு
				வைத்தல்
				வேண்டும்.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 38 இன் 97 பந்தி மற்றும் கணக்கீட்டு குறிப்பு இலக்கம் 2.5 பிரகாரம் உருவமற்ற சொத்துக்களை பயன்படுத்துவதற்காக ஆயத்த நிலைக்கான பின்னர் அந்த உருவமற்ற சொத்துக்களை காலக் கழிவிட ஆரம்பிக்க வேண்டிய போதும், 2010 ஆண்டில் ரூபா 2,600,000 இற்கு கொள்வனவு செய்திருந்த கணனி மற்றும் மென்பொருட்களை நிறுவி மீளாய்வாண்டு இறுதித் திகதிக்கு 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இதுவரை காலக் கழிவிடல் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

குறித்த மென்பொருளை உருவமற்ற தேயிலை சக்தி நிதியத்தினால் கொள்வனவு செய்துள்ள போதும் நிதியத்தினால் அந்த மென்பொருளை இதுவரை பயன்படுத்தவில்லை என அவதானிக்கப்பட்டது. 2016 ஆண்டில் தேயிலை சக்தி நிதியம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் தேயிலை சக்தி நிதியத்திற்காக அவ்வாறான மென்பொருலொன்றின் தேவைப்பாடு இதுவரை அவதானிக்கப்படவில்லை. அதன் பிரகாரம், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் இது தொடர்பா தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளது.

உருவமற்ற சொத்துக்களை பயன்படுத்த பொருத்தமான நிலைக்கு ஆன சந்தர்ப்பம் முதல் இலங்கை கணக்கீட்டு நியமம் பிரகாரம் காலக் கழிவு செய்ய வேண்டும்.

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2008/2009 மதிப்பீட்டு அண்டிற்காக செலுத்தியிருந்த ரூபா 2,790,822 ஆன பொருளாதார சேவைக் கட்டணம், வருமான வரிக்கு பதிலீடு செய்ய முடியுமான 03 ஆண்டு காலம் கடந்துள்ள போதும், மீளாய்வாண்டு இறுதியிலும் அந்த பெறுமானத்தை பதிவழிக்க நடவடிக்கை எடுக்காது பெறவேண்டிய மீதியாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	குறித்த ஆண்டுகளில் தேயிலை சக்தி நிதியம் வருமான வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் வருமான வரிக்கு பதிலீடு செய்யும் சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவொன்று எடுக்கப்படவுள்ளது.	பதிலீடு செய்யும் இடப்பாடு இல்லாத பொருளாதார சேவைக் கட்டணத்தை புத்தகங்களிலிருந்து பதிவழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- (ஆ) நிதியு சொத்துக்கள் தொடர்பாக தேயிலை சக்தி நிதியத்தின் சரியான
நாளாதுவரையாக்கப்பட்ட நிலையான நிலையான சொத்து வகைப்படுத்தலின்
சொத்துப் பதிவேடு மற்றும் பௌதீக பதிவேட்டை கீழ் இனங்கண்ட
ரீதியாக ஒப்பாய்வு அறிக்கை நாளாதுவரையாக்கி நிலையான
கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டு இல்லாததால் சொத்துக்கள்
இருக்காததால் நடைமுறையல்லாத கணக்காய்விற்கு சமர்ப்பிக்க
சொத்துக்களில் உள்ளடங்கும் ரூபா முடியாதுள்ளது. குறித்த
248,781,342 பெறுமதியான ஆதன நிலைமையை சரி
பொறிகள் மற்றும் உபகரணங்கள் செய்வதற்காக தேவையான
மற்றும் ரூபா 28,594,225 ஆன முதலீட்டு நடவடிக்கைகள்
ஆதனங்களும் அந்த மேற்கொள்வதாக
சொத்துக்களிற்குரிய ரூபா 12,612,507 அறிவிக்கிறேன்.
ஆன மீளாய்வாண்டில் பெறுமானத்
தேய்வு செலவினத்தின் சரியான
தன்மையை உறுதி செய்து கொள்ள
முடியவில்லை.
- (இ) மாவரல தேயிலை குறித்த நிலைமையை ஆண்டிற்குரியதாக
தொழிற்வாலைக்குரிய வரி வருமானம் எதிர்வரும் கணக்கறிக்கை மேற்கொள்ளப்படும்
ரூபா 5,022,000 தொகையான போதும் மூலம் சரிசெய்ய கொடுக்கல்
அப்பெறுமதியை நிதிக்கூற்றுக்களில் தேவையான நடவடிக்கை வாங்கல்கள் மற்றும்
இனங்காணாததால் மீளாய்வாண்டில் எடுப்பதாக அறிவிக்கிறேன். சந்பவங்களினால்
வரி வருமானம் அப்பெறுமானத்தால் அறவிட வேண்டிய
குறை மதிப்பீடாகி இருந்தது. அனைத்து
வருமானத்தையும்
கவனத்திற் கொண்டு
நிதிக்கூற்றை
தயாரிக்க வேண்டும்.
- (ஈ) ரய்கம் கோறாளே தேயிலை குறித்த நிலைமையை உடன்படிக்கை
தொழிற்வாலையில் குத்தகை எதிர்வரும் கணக்கறிக்கை நிபந்தனை பிரகாரம்
உடன்படிக்கையின் மாதாந்த குத்தகை மூலம் சரிசெய்ய அறிவிட வேண்டிய
தொகையை தொழிற்சாலையில் தேவையான நடவடிக்கை வருமானத்தை
உற்பத்தி செய்யப்படும் பூர்தியான எடுப்பதாக அறிவிக்கிறேன். சரியாக இனங்கண்டு
தேயிலை ஒவ்வொரு கிலோவிற்கும் நிதிக்கூற்றுக்களில்
ரூபா 8 வீதம் உற்பத்தி செய்யப்படும் காண்பிக்க
தேயிலை கிலோ அளவின் மீது நடவடிக்கை எடுக்க
கணிப்பிடப்பட வேண்டியதுடன் அது வேண்டும்.
ரூபா 250,000 தொகையை விடவும்
குறையக்கூடாதென குறிப்பிடப்பட்ட
போதும், நிதியத்தினால் குத்தகை
உடன்படிக்கை பிரகாரம்
ரய்கம்கோறாளே தேயிலை
தொழிற்வாலையில் மீளாய்வாண்டிற்கு
உரியதாக பூர்த்தியான தேயிலை
உற்பத்தியை இனங்காணாத
காரணத்தால் அதன் மீது
கணிப்பிடப்படும் வரி வருமானம்
நிதிக்கூற்றுக்களில் இனங்காணப்பட்டு
இருக்கவில்லை.

- (உ) நிதியத்தின் மீளாய்வாண்டு இறுதியில் 04 விடயங்களிற்குரிய பேரேடு மற்றும் நிதிக்கூற்று மீதிகளிற்கு இடையே பின்வரும் வேறுபாடு அவதானிக்கப்பட்டதுடன் குறித்த மீதிகளை இணக்கம் செய்து மீதிகளின் சரியான தன்மையினை கணக்காய்வின் போது உறுதி செய்து கொள்ள முடியவில்லை.
- பேரேட்டு கணக்குகள் நாளாதுவரையாக்கப்படாததன் மீது இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கிறேன். குறித்த நிலைமையினை எதிர்வரும் கணக்கறிக்கை மூலம் சரிசெய்வதற்காக தேவையான நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாளாதுவரையாக்கப்பட்ட பேரேட்டு மீதிகளின் மீது நிதிக்கூற்றுக்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடயம்	பேரேட்டின் பிரகாரம் மீதி ரூபா	நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீதி ரூபா	ஏனைய ரூபா
முன்னைய ஆண்டிற்காக செம்மையாக்கல்	11,513,271	721,190	10,792,081
நிறுத்தி வைத்த ஈட்டுதல்கள்	(212,787,615)	(120,088,122)	(92,699,493)
வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டியகை	234,348,898	233,833,519	515,379
ஊழியர் ஓய்வூதிய நலன் பொறுப்பு	23,716,355	1,714,336	22,002,019

1.5.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இல்லாமை

விடயம்	தொகை ரூபா	வழங்கப்படாத கணக்காய்வு சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) வியாபார மற்றும் ஏனைய பெறவேண்டிய மீதிகள்	302,435,519	மீதி உறுதிப்பாடு, விரிவான அட்டவயை மற்றும் காலப் பகுப்பாய்வு	அவாணிப்புடன் இணங்குகிறேன்	நிதிக்கூற்றுக்களுடன் அட்டவணை மற்றும் காலப் பகுப்பாய்வு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(ஆ) வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய மீதி	233,833,519			
(இ) முதிர்வடைந்த பயிர்கள்	10,002,019	விரிவான அட்டவயை மற்றும் நிலையான சொத்துப் பதிவேடு	அவாணிப்புடன் இணங்குகிறேன்	நிதிக்கூற்றுக்களுடன் அட்டவணை மற்றும் காலப் பகுப்பாய்வு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(ஈ) முதிர்வடையாத பயிர்கள்	6,716,358			

1.6 சட்டம், விதி, பிரமாணம் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணக்கமின்மைகள்

சட்டம், விதி, பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	முகாமைத்துவத் தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 திகதிய இலக்கம் 01/2021 கொண்ட பொது முயற்சிக் சுற்றறிக்கை	கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களினுள் நிதிக்கூற்றுக்கள் மற்றும் வரைவு வருடாந்த அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதும் 2019 முதல் 2024 ஆண்டு வரை நிதிக்கூற்றுக்கள் மற்றும் வரைவு வருடாந்த அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்திருக்கவில்லை. 2018 ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் 2025 ஏப்ரல் 10 திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் 2025 ஜூன் மாதம் வரை அந்த ஆண்டிற்கான வரைவு வருடாந்த அறிக்கை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை	குறித்த நிலைமையை எதிர்காலத்தில் சரிசெய்து கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்வதென.	சுற்றறிக்கை ஏற்பாடுகள் பிரகாரம் உரிய காலப் பகுதியினுள் நிதிக்கூற்றுக்கள் மற்றும் வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 69,356,217 ஆன மிகையொன்றானதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 184,465,904 ஆனது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 115,109,687 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு ஏனைய வருமானம் ரூபா 127,853,369 இனால் குறைந்தமை மற்றும் நிர்வாக செலவினம் ரூபா 13,856,604 இனால் அதிகரித்தமை முக்கிய காரணமாக அமைந்தன.

3. செயற்பாட்டு மீளாய்வு.

3.1 முகாமைத்துவ செயற் திறமையின்மைகள்.

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2002 / 2003 மதிப்பீட்டு ஆண்டிற்கு உரியதாக செலுத்த வேண்டிய ரூபா 4,545,276 ஆன நிறுத்தி வைத்தல் வரியை மீளாய்வாண்டு இறுதி வரை செலுத்த அல்லது தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவொன்று எடுக்கப்படவுள்ளது.	நிலுவை நிறுத்தி வைத்தல் வரி செலுத்த அல்லது தீர்க்க விரைவில் நடவடிக்கை வேண்டும்.

(ஆ) தேயிலை சக்தி நிதியத்திற்கு எதிராக இணங்குகிறேன். வெளித்தரப்பு ஒருவரால் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் தேயிலை சக்தி நிதியத்தினால் மாவட்ட நீதிமன்றங்களில் நிதி அறவிட்டுக் கொள்ள 07 வழங்குகள் உள்ளடங்கலாக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வழங்கு நடவடிக்கைகளிற்கு செலவிட நேரிடும் செலவுகளை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ) நிதியத்தினால் செயற்படுத்தும் ஹொரன பசளை களஞ்சியம் மற்றும் ரய்கம் கோராளே தொழிற்சாலை அமைந்துள்ள காணிகளின் உரிமை, தற்போது குறித்த பிரதேச செயலாளரின் கீழும் எல்பிடிய, ஹினிதுவ, மற்றும் பஸ்சர ஆகிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள காணிகளின் உரிமை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கீழ் காணப்பட்ட வேதும் காணிகளின் உரிமையை நிதியத்திற்கு சமீகரித்துக் கொள்ளாது கட்டிடம் மற்றும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கப்பட்டிருந்தன.

காணி உரிமையை சமீகரித்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறமை இன்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

2016 ஜூலை 13 திகதிய இலக்கம் அமப16/1224/726/015-I மற்றும் 2016 ஆகஸ்ட் 17 திகதிய இலக்கம் அமப/16/1427/726/015-II கொண்ட அமைச்சரவை தீர்மானங்களின் மூலம் தேயிலை சக்தி நிதியத்தின் அலுவல்கள் பெறுந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளரிற்கு ஒப்படைத்து நிதியத்தை மறுசீரமைக்க தீர்மானித்த பின்னர் தேயிலை சக்தி நிதியத்தின் கீழ் காணப்பட்ட தேயிலை தொழிற்சாலை வரி மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை மீது வெளித் தரப்பினரிற்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு உடன்பட்ட குத்தகை உடன்படிக்கைகளின் 07 ஆம் பிரிவில் குறிப்பிடப்படுவதன் பிரகாரம் ஆதன வரி பெற்றுக் கொண்ட தரப்பினால் மாதாந்த தேயிலை கொழுந்து கொள்ளளவிற்கு பொருந்தும் பெறுமதிக்கு தேயிலை சக்தி நிதியம் எனும் பெயரில் வங்கி பிணை அல்லது காப்புறுதி காப்பொன்றை பெற்றுக் கொள்ள வேண்டிய போதும் மீளாய்வாண்டு இறுதி வரை குத்தகைதாரர்களிடம் இருந்து வங்கி பிணை அல்லது காப்புறுதிக் காப்பை பெற்றிருக்கவில்லை.

தொழிற்சாலை பெறுனர்களிற்கு தொழிற்சாலைகளிற்காக பாரிய தொகையை முதலீடு செய்ய நேரிடல் மற்றும் காணப்படும் மாதாந்த கொழுந்து பெறுமதி மிக உயர்ந்த பெறுமானத்தை எடுத்தல் மீது பாரிய தொகையொன்றை நிறுத்தி வைக்க முன்வராமை, மாதாந்த கொழுந்து விலை மாற்றமடைவதால் குறித்த பெறுமதியின் மாதாந்த மாற்றம் போன்ற விடயங்களின் மீது குறித்த பிரிவை சாத்தியமாக நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.

எதிர்காலத்தில் குத்தகை உடன்படிக்கைகளை தயாரிக்கும் போது நடைமுறை சாத்திய நிலைமை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியதுடன் உடன்படிக்கை செய்த நிலைமையின் கீழ் உடன்படிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.